

लघुसिद्धान्तकौमुदी - 2

अथाजन्तपुँल्लिङ्गाः ।

116. अर्थवदधातुरप्रत्ययः प्रातिपदिकम् 1/2/45॥ (संज्ञा सूत्रम्)

अर्थवत् शब्द स्वरूपम् धातु / प्रत्ययम् / प्रत्ययान्त भिन्न => प्रातिपदिकं संज्ञा

अर्थवत् 11 , अघातुः 11 , अप्रत्ययः 11 , प्रातिपदिकम् 11॥

* धातुं प्रत्ययं प्रत्ययान्तं च वर्जयित्वाथर्वकच् छब्दस्वरूपं प्रातिपदिकसंज्ञं स्यात्।

தாத்து. பிரத்தியயம் மற்றும் பிரத்தியன்தம் இவைகள் நீக்கி மற்ற பொருள் உள்ள சொற்கூட்டமானது பிராதிபதிக்கம் என்ற பெயரை அடையும்

117. कृत्तद्धितसमासाश्च 1/2/46॥ (संज्ञा सूत्रम्)

कृत् अन्तम् / तद्धित अन्तम् / समासम् => प्रातिपदिकं संज्ञा

@ प्रातिपदिकम् 1/2/45।

कृत्-तद्धित-समासाः ¹³ , च ⁰ , प्रातिपदिकम् ¹³ ।

* कृत्तद्धितान्तौ समासाश्च तथा स्युः।

கிருத் அன்த்தம் மற்றும் தாத்திதான்தம் மற்றும் சமாசங்களுக்கும்